



பிலிப்பைன்ஸின் அரசாங்கமோ மகசார்பின்ரியே செயல்படுகிறது 2012-இன் சுணக்கெடுப்பின்படி 5-11% மக்கள் இஸ்லாம் மதத்தை சார்ந்தவர்கள். இதில் அநேகர் சன்னி இஸ்லாமை பின்பற்றுகின்றனர்.

### **பிலிப்பைன்ஸில் பெண்கள்**

16-ஆம் நூற்றாண்டில் ஸ்பெயின் பிலிப்பைன்ஸை ஆக்கிரமிப்பதற்கு முன்பாக, அந்நாட்டில் பெண்களுக்கு சமுதாயத்தில் அதிக மதிப்பும் அந்தஸ்துமிருந்தது.

தேசத்தின் பொருளாதார பின்னடைவினால் அநேக பெண்கள் தங்கள் குடும்பத்தை விட்டு வெளிநாடுகளுக்கு சென்று வேலை தேடக்கூடிய நிலை உள்ளது. இப்படியாக ஆண்களும் பெண்களும் வெளிநாடுகளுக்கு செல்வதெனினிமித்தம் தேசத்தின் அந்நிய செலவானி வருமானம் ஆண்டொன்றுக்கு ஏறக்குறைய 26 பில்லியன் அமெரிக்க டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது.

பிலிப்பைன்ஸின் பொருளாதாரம் தற்போது விவசாயம், ஏற்றுமதி மற்றும் இறக்குமதியை சார்ந்திருந்தாலும், தொழில்மயமான பொருளாதாரமாக மாற போராடிக்கொண்டிருக்கிறது. இதுவரைக்கும் பிலிப்பைன்ஸிற்கு இரு முறை பெண்கள் பிரதமர்களாக இருந்திருந்தாலும், அந்நாட்டில் அதிகபட்சமான பெண்கள் வறுமையினாலும், சிறுமைப்படுத்தினாலும் வதைக்கப்படுகிறார்கள். இந்நாட்டின் அரசியலமைப்பின்படி, பெண்களுக்கு சம உரிமைகளிருந்தாலும், இவர்கள் இன்னமும் சபையிலும், வீட்டிலும், நாட்டிலும் சிறுமைப்படுத்தப்படுகின்றார்கள்.

பிலிப்பைன்ஸின் திருச்சபைகள் சங்கம் பெண்களுக்கு விரோதமாக நடக்கும் வன்முறைகளை குறைக்கும் முயற்சியில் தனது திருச்சபைகளை சேர்ந்த பெண்களுக்கு சபைத்தலைவர்களாக தேவையான பயிற்சியும் கல்வியும் வழங்கிக்கொண்டிருக்கிறது. பேப்டிஸ்ட், மெதடிஸ்ட் மற்றும் யுனைட்டெட் திருச்சபைகளின் பெண்கள் அமைப்பு தொடர்ந்து பெண்களுக்கு விரோதமான வன்முறைகளை குறைக்க பல பிரச்சாரங்களை நடத்திக்கொண்டிருக்கிறது.